

مَاذَا يَنْبُغِي أَنْ أَفْعَلَ مَعَ أَخِي (أَخْتِي)

Qu'est-ce que je devrais faire avec mon frère (ma sœur) en islam

1



أَحْزَنْ لِحْزْنِهِ (الْحُزْنُهَا)

S'il (elle) est triste je partage sa tristesse



أَفْرَحْ لِفَرَجِهِ (الْفَرَجُهَا)

S'il (elle) est heureux(se) je partage sa joie



أَعْذِرْ مِنْهُ (منها) إِذَا أَخْطَأْتُ فِي حَقِّهِ (حقها)

Je m'excuse si je fais une bêtise à son égard



أَسْخَرْ مِنْهُ (منها)

Je me moque de lui (elle)



أَسْاعِدْهُ (أساعدتها) حَالَمَا يَحْتَاجْ (تَحْتَاجْ)

Je l'aide dès qu'il en a besoin



أَوْاسِيَهُ (أَوْاسِيَهَا)

Je le (la) console

حدیث الأخوة

Hadith sur la fraternité

قال رسول الله ﷺ :

« لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى يُحِبَّ لِأَخِيهِ
مَا يُحِبُّ لِنَفْسِهِ ».

متفق عليه



le Prophète ﷺ a dit :

« aucun d'entre vous ne peut se considérer comme croyant que s'il aime pour son frère ce qu'il aime pour lui-même.»

Ayant reçu le consensus

أَرْبِطُ الْكَلْمَةَ بِحُرُوفِهَا

Je relie le mot avec ses lettres

2

هدية



ب

ة

د

ب

ه

ر

حدیث الهدیة و التحابب

Hadith sur les cadeaux et l'amour



قال رسول الله ﷺ :

« تَهَادُوا تَحَابُوا ».

رواه البخاري



le Prophète ﷺ a dit :

« Offrez-vous les uns les autres (des cadeaux)
vous vous aimerez.»

Rapporté par Al Boukhârî




الأُونْ حُرُوفَ كُلَّ كَلِمَةٍ


Je colorie les lettres de chaque mot

3


ابتسامة



صَدَقَةٌ



حَسَنَةٌ



حدِيثُ التَّبَسم

Hadith sur le sourire



قال رسول الله ﷺ :

« تَبَسَّمْكَ فِي وَجْهِ أَخِيكَ لَكَ صَدَقَةٌ ».

رواه الترمذى



le Prophète ﷺ a dit :

« Ton sourire au visage de ton frère
est une aumône pour toi »

Rapporté par Attirmidhî



إِذَا لَقِيْتُ أَحَدًا أَسْلَمْ عَلَيْهِ وَأَبْتَسَمْ فِي وَجْهِهِ وَأَصَافِحُهُ بِالْيَدِ الْيُمْنَى

Quand je croise quelqu'un je le salue en souriant et on se serre la main droite



إِذَا حُبِّيْتُ بِتَحْيَيَةٍ أَحَبَّيْتُ بِأَحْسَنِ مِنْهَا أَوْ أَرْدُدُهَا


Je réponds à la salutation de l'autre par une meilleure (plus complète) ou par la même

Assalêmou
'alaykoum

Wa 'alaykoum
assalêm wa
raHmatou Allâhi wa
barakêtouh

Assalêmou
'alaykoum

Wa
'alaykoum
assalêm



حَدِيثُ السَّلَام

Hadith sur la salutation

قال رسول الله ﷺ :

« يَا بُنَيَّ، إِذَا دَخَلْتَ عَلَى أَهْلِكَ، فَسَلِّمْ،
يَكُنْ بَرَكَةً عَلَيْكَ، وَعَلَى أَهْلِ بَيْتِكَ ». رواه الترمذى



le Prophète ﷺ a dit :

« Mon fils, quand tu entres chez toi
salue ta famille, ce sera une bénédiction
pour toi et pour eux tous »

Rapporté par Attirmidhî



لَا أُسَلِّمُ عَلَى الَّذِي

Je ne dis pas « assalêmou 'alaykoum quand la personne

يُؤْذِنُ

qui fait l'appel à la prière



يُصَلِّي

qui prie



يَقْرَأُ الْقُرْآنَ

qui récite ou lit le Coran



يَكُونُ نَائِمًا

qui dort



يَسْتَحْمُ

qui prend sa douche



فِي الْحَلَاءِ

qui est aux toilettes




أَكُثُرُ : السَّلَامُ عَلَيْكُمْ

J'écris dans les bulles : assalêmou 'alaykoum

4


يُسَلِّمُ الرَّاكِبُ عَلَى الْمَاشِي

Celui qui conduit salue en premier celui qui marche



يُسَلِّمُ الْقَلِيلُ عَلَى الْكَثِيرِ

Le groupe le moins nombreux salue en premier le groupe le plus nombreux



يُسَلِّمُ الْمَاشِي عَلَى الْقَاعِدِ

Celui qui marche salue en premier celui qui est assis.



يُسَلِّمُ الصَّغِيرُ عَلَى الْكَبِيرِ

Le plus jeune salue en premier la personne plus âgée que lui



أَصْنَعْ عَلَمَةً عَلَى الْمَوَاقِفِ الَّتِي تُكْسِبُنِي حَسَنَاتٍ

Qu'est-ce que je devrais faire avec mon frère (ma sœur) en islam

5

غَرَسْتُ غَرْسًا فِي حَدِيقَتِنَا

J'ai planté des plantes et arbres dans notre jardin



أَخِي الصَّغِيرُ أَفْسَدَ بَعْضَ نَبَاتَاتِي

Mon petit frère en a abîmé quelques unes de mes plantes



كُلُّ أُسْرَتِي يَقْطُفُونَ وَ يَأْكُلُونَ مِنْ ثَمَارِهِ

Toute la famille récolte et mange les fruits



ابْنُ جِيرَانِنَا أَكَلَ مِنْ ثَمَارِهِ دُونَ أَنْ يَسْأَلُنِي

Le fils de notre voisin en a pris sans demander ma permission



الْخَرُوفُ أَكَلَ بَعْضَهَا أَيْضًا

Le mouton a pu manger quelques unes aussi



قال رسول الله ﷺ :

« مَا مِنْ مُسْلِمٍ يَغْرِسُ غَرْسًا إِلَّا كَانَ مَا أَكَلَ مِنْهُ لَهُ صَدَقَةٌ ، وَمَا سُرِقَ مِنْهُ لَهُ صَدَقَةٌ ، وَلَا يَرْزُوُهُ أَحَدٌ إِلَّا كَانَ لَهُ صَدَقَةٌ ».»

رواہ مُسْلِم



le Prophète ﷺ a dit :

« Tout musulman qui plante un arbre duquel mange un être humain ou un animal aura une aumône à son compte, et tout ce qui lui en sera volé aussi lui sera compté comme aumône, et tout ce qui peut attaquer son arbre lui sera compté comme aumône »

Rapporté par Mouslim



أَجُدُّ الْفُروقَ السَّبَعَةَ

Je trouve les sept différences

7



أَكْتُبُ الْكَلِمَاتِ فِي مَكَانِهَا الْمُنَاسِبِ

J'écris les mots au bon endroit

6

أَوْرَاقٌ جِذْعٌ غُصْنٌ جُذُورٌ

رَأْوَقَا



صَنْغ

عَذْج

ذَرْوَج

